



இராமேஸ்வர சத்திரங்கள்

வே.பரந்தாமன் மற்றும் அ.பிரேம்குமார்
ரீச் பவுண்டேஷன், சென்னை



கொண்டேஸ்வர மடம்

இச்சத்திரம் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் இடதுபுறம் சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மருத்துவ குலத்தவர்கள் (முடி திருத்துவோர்) சுமார் 100 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இம்மண்டபம் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் என்பதை



இங்குள்ள கட்டிட அமைப்புகள் காட்டுகின்றன. மடத்தினுள் பளிங்குக் கற்களாலான காந்தியின் நின்ற சிற்பம் உள்ளது.

துளசிபாபா மடம்

கொண்டேஸ்வர மடத்தின் வலது பக்கம் உள்ளது. இம்மடம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாகும். இங்கு காணப்படும் தூண்கள் சேதுபதிகளின் கலைத்திறனைக் காட்டுகின்றன. முன்மண்டபத்தூணில் பாவை விளக்கு ஏந்திய வண்ணம் இரண்டு பெண்களின் சிற்பங்கள் உள்ளன. துளசிபாபாவின் சமாதியும் உள்ளது. இம்மடத்தை வட இந்தியாவிலிருந்து வரும் அகோரிகளுக்காகவும், சமைத்து சாப்பிடவும் நிறுவப்பட்டது.

தபசு மண்டகப்படி மண்டபம்

இச்சத்திரம் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் வலதுபுறம் உள்ளது. இம்மண்டபம் தபசு நாளில் ஆடிமாதம் ஆஷத பக்குள கர்ஷண அஷ்டமி தினத்தில், பரணி நட்சத்திரத்தில் ஆரம்பித்து 17 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் இராமநாத சுவாமியும் பர்வதவர்தினியம்மனும் மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது. இம்மண்டபம் சுமார் பொ.ஆ.16ம் நூற்றாண்டில் சேதுபதிகளால் கட்டப்பட்டதாகும்.

மீனாட்சி மண்டபம் (கண்டனூர் சீ.ராம.சொ.சதாவிர்த்தி)

இச்சத்திரம் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் இடதுபுறம் உள்ளது. இம்மண்டபம் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தேவகோட்டை கண்டனூரைச் சார்ந்தவர்கள் கட்டியுள்ளனர்.

ஆர்ய வைஸ்ய மகாஜன சத்திரம்

இச்சத்திரம் கண்டனூர்
சத்திரத்தின் வலதுபுறம்
உள்ளது. இச்சத்திரம்
சேதுபதி மன்னர்களால்
சுமார் 200 வருடங்களுக்கு
முன்பு கட்டப்பட்டதாகும்.
இதைப் பார்க்கையில்
சத்திரமாக இல்லாமல்
மண்டபம் போன்ற
தோற்றத்தைப் போல
இருக்கும். இச்சத்திரம்



தேவகோட்டை கோமுட்டிச் செட்டியார்களுக்கு பாத்தியப்பட்டதாகும்.

சலவையாளர் சங்க மடம்

இச்சத்திரம் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் வலதுபுறம் தபால் நிலையத்தின் எதிரில்
உள்ளது. இம்மடத்தை பிராமணர்களிடமிருந்து சலவையாளர்கள் விலைக்கு வாங்கி
பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு முன்பு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு
கட்டப்பட்டதாக இருக்கலாம்.

ரெட்டிஜன சங்கம் (விளாத்திகுளம்)

இச்சத்திரம் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் இடதுபுறம் தபால் நிலையத்தின் அருகில்
உள்ளது. இச்சங்கம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, திருநெல்வேலி,
தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுர மாவட்ட ரெட்டியார் சமூகத்தினருக்குப்
பாத்தியப்பட்டதாகும். இதன் தலைமை இடம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில்
உள்ளது. இம்மண்டபத்தின் விதானத்தில் 150 வருடம் பழமையான கல்வெட்டுக்கள் உள்ளன.
இதனுள்ளே சுமார் 400 வருடம் பழமைவாய்ந்த வினாயகர் கோயில் உள்ளது.

நேபாளி தர்மசாலா

இச்சத்திரம் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் இடதுபுறம் உள்ளது. இச்சத்திரம் நேப்பாள
இராணி ஜெகதாம்பாள் என்பவர் இராமேஸ்வரம் வந்தபோது நேபாள யாத்திரிகர்களுக்காக
கட்டப்பட்டதாகும். இச்சத்திரம் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக உள்ளது.

யானைக்கட்டிச் சத்திரம் (Rai bahadur bansilal abirachand of Bihaner choultry)

இச்சத்திரம் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் இடதுபுறம் தூர்க்கை கோயிலுக்கு அருகில்
உள்ளது. வெளித்தோற்றப் பகுதியில் இருபகுதிகளிலும் இரண்டு யானைகள் உள்ளன.
இச்சத்திரம் இராஜஸ்தான் பீகானிர் மக்களுடையதாகும்.

உத்திராதி மடம்

இம்மடம் தனுஷ்கோடி செல்லும் சாலையில் இடதுபுறம் உள்ளது. இம்மடம் சுமார் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக உள்ளது.

துர்வாச சத்திரம்

இம்மடம் தனுஷ்கோடி செல்லும் சாலையில் வலதுபுறம் உத்திராதி மடத்திற்கு எதிரில் உள்ளது. இதை அர்ஜுனன் மகால் என்றும் கூறுவர். ஆந்திர மாநிலத்தவர்களுக்கு பாத்தியமான 150 ஆண்டு பழமையான சத்திரமாகும்.

செட்டியார் சத்திரம் (தனுஷ்கோடி வி.ஆர். சத்திரம்)

கோயிலின் தென் மேற்கே தனுஷ்கோடி செல்லும் சாலையில் சித்திவினாயகர் கோயில் அருகே உள்ளது. இச்சத்திரம் தேவகோட்டை நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்கு பாத்தியப்பட்டதாகும். சிதம்பரச் செட்டியார் மகன் முருகப்பச் செட்டியார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவினார். இதே காலகட்டத்தில் தனுஷ்கோடியிலும், தனுஷ்கோடி வி.ஆர்.சத்திரம் என்பதையும், வினாயகர் கோயிலையும் நிறுவியுள்ளனர். ஆனால் 1964ல் ஏற்பட்ட புயலில் அழிந்துவிட்டது.

திருப்பணி பங்களா

கோயிலின் கிழக்கு வாசலின் வடக்கு வீதியில் விவேகானந்த பாஸ்கர் மடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது தேவகோட்டை நாட்டுக் கோட்டை செட்டியார்களுக்கு பாத்தியப்பட்டதாகும். இக்கட்டிடம் பொ.ஆ.1885ல் கட்டப்பட்டதாகும். இவர்களே பொ.ஆ.1871ல் நகர விடுதியினையும் கட்டித் தந்துள்ளனர். இக்கட்டிடம் கீழ் தளம், மேல்தளம் என இரண்டு பகுதியாக உள்ளது. மிக கலைநயமிக்க தூண் வேலைப்பாடுகளுடன் கூடிய இரட்டைதூண் அமைப்புடையதாக உள்ளது. மேல்பகுதியில் சுதை சிற்பமாக வலது மற்றும் இடப்பக்க காவலர்களும், நடுவில் முப்பெருந்தேவியரின் சிற்பங்கள் உள்ளன. மடத்தின் உட்பகுதியில் அதிகமாக மரவேலைப்பாடுகள் கொண்ட முற்றங்களும், தூண்களும் உள்ளன.

இராஜா சத்திரம்

இச்சத்திரம் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் வலதுபுறம் முதல் சத்திரமாக அமைந்துள்ளது. இந்த சத்திரம் இராமநாதபுர சமஸ்தானத்தின் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சத்திரம் சுமார் பொ.ஆ.15 ம் நூற்றாண்டில் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகும். இச்சத்திரத்தை கட்டியபிறகுதான் சேதுபதி மன்னர்கள் இராமநாத சுவாமிக்கோயில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மிகப் பிரமாண்டமான மண்டபமாக அமைந்துள்ளது.

